1987 மார்ச் 25] [டாக்டர் இரா. நெடுஞ்செழியன்]

எடுக்கப்பட்டன என்றெல்லாம் செய்தி வருகின்றது. அந்த செய்தி வருகின்றபோது, கொடுக்கப்பட்டிருக்கின்ற மருந்துகளை எந்த நோக்கத்திற்காகக் கொடுத்தோமோ அந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகின்ற சூழ்நிலை ஏற்பட்டால் நல்லது. வருவாய் கருதி, பணம் கருதி அதை விற்றுவிடுகின்ற சூழ்நிலையில், அதை வாங்குகின்றவர்கள் அநியாயத்திற்குப் பயன்படுத்துகின்ற நிலை இருக்கின்ற காரணத்தினாலேயே மிகவும் எச்சரிக்கையாகவும், கடுமையான விதிமுறைகள் அடிப்படையிலே பயன்படுத்த வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கும் நாம் ஆளாக்கப் பட்டிருக்கிறோம். ஆகவேதான் இப்பொழுது, இருந்த தடை ஓரளவு நீக்கப்பட்டு, விவசாயிகளுக்கு இருக்கிற கஷ்டங்கள் போக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையில் தடை நீக்கப் பட்டிருக்கிறது. மருந்துகளை வழங்குகின்ற முயற்சியும் எடுக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும் விதிகளை எந்தெந்த அளவுக்கு தளர்த்தலாம் என்பதையும், முறைப்படுத்தலாம் என்பதையும் அனுபவத்தின் அடிப்படையில் நாட்கள் செல்ல செல்ல நாம் முறைப்படுத்தி மேற்கொள்ளலாம்.

(ஆ) கோவில்பட்டி வட்டம், பாண்டவர் மங்கலம் கிராமத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்குவது குறித்து.

திரு. வை. பாலச்சந்திரன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, "வ. உ. சிதம்பரனார் மாவட்டம், கோவில்பட்டி தாலுகா பாண்டவர் மங்கலம் கிராமத்தில் சர்வே எண் 553/1 ஏ-யில் உள்ள நத்தம் புறம்போக்கை, நிலமில்லாத 46 பெயர் குறிப்பிடப் பட்ட ஏழைகளுக்கு வீட்டு மனைக்காகப் பட்டா வழங்க மாவட்ட வருவாய் அதிகாரி ஆணை பிறப்பித்து ஓராண்டாகிய பின்னரும், இதுவரை கோவில்பட்டி வட்ட ஆட்சியர் பட்டா வழங்காமல் காலந்தாழ்த்துவதால் அந்த ஏழைகள் அடைந்துள்ள அளப்பரிய கவலைக் குறித்தும் காலதாமதத்தால் உருவாகும் புது சூழ்நிலை காரணமாக ஏற்படும் அசாதாரண நிலைக் குறித்தும்" அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு நிதி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பேரவை முன் கீழ்க்கண்ட அறிக்கை ஒன்றை வைக்கிறேன்.

அறிக்கை

சிதம்பரனார் மாவட்டம், கோவில்பட்டி வட்டம், பாண்டவர் மங்கலம் கிராமத்தில் சர்வே எண் 553/102-ல் 1.84 ஏக்கர் தீர்வை ஏற்படுத்தப்பட்ட புஞ்சைத் தரிசாக வகைப்படுத்தப்பட்ட நிலம் 1—11—1961-ல் முன்னாள் படைவீரர் திரு. முருகேசன் பிள்ளை என்பவருக்கு சாகுபடி செய்வதற்காக ஒப்படை செய்யப்பட்டது. ஆனால் அவர் மேற்படி நிலத்தை சாகுபடி செய்யாமல் 12 நபர்களுக்கு விற்பனை செய்து விட்டார். இவ்வாறு விதி மீறல் இருந்ததால் 16—2—1981-ல் இந்த ஒப்படை ரத்து செய்யப்பட்டது. பின்பு மேற்படி தீர்வை ஏற்பட்ட புஞ்சை தரிசாக இருந்த இந்த நிலத்தை நத்தமாக மாற்றி 32 நபர்களுக்கு வீட்டு மனை ஒப்படை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மேற்படி நிலத்தை ஒப்படைதாரரிடமிருந்து கிரயம் பெற்ற 12 நபர்களும் ஆட்சேபனை தெரிவித்ததால், அது பற்றிய அறிக்கை ஒன்று மாவட்ட வருவாய் அலுவலர் நில நிருவாக ஆணையருக்கு அனுப்பியுள்ளார். அதன் மேல் நில நிருவாக ஆணையரால் விரைவில் முடிவெடுக்கப்படும்.

திரு. வை. பாலச்சந்திரன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தீர்வை ஏற்பட்ட புஞ்சை தரிசாக இருந்த அந்த நிலத்தை, நத்தமாக மாற்றி 32 பேர்களுக்கு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எப்போது? கிரயம் பெற்ற 12 நபர்கள் ஆட்சேபனைத் தெரிவித்தது எப்போது?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர், அவர்களே, எந்த நோக்கத்திற்காக நிலம் ஒப்படைக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற முடியாத அளவுக்கு அந்த முன்னாள் படை வீரருக்கு நிலம் ஒப்படை செய்யப்பட்டது. அவர் உழவு செய்து வாழவேண்டும் என்பதற்காக

1987 மார்ச் 25] [டாக்டர் இரா. நெடுஞ்செழியன்]

நிலம் ஒப்படை செய்யப்பட்டது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுகிற விதி முறைகளுக்கு புறம்பாக அதை அவர் 12 பேர்களுக்கு விற்று விட்டார். வாங்கியவர்கள் கூட நோக்கத்தைப் புரிந்துகொண்டு வாங்கியிருக்க வேண்டும். அதற்குப் பிறகு அதைப் பற்றி அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு பிறகு, அந்த நிலத்தை மறுபடியும் ஒப்படை செய்ததை ரத்து செய்து விட்டு முறைப்படி கொடுக்கப்பட வேண்டியவர்கள் 32 ஏழைகள் என்பதால் அதை நத்தமாக பிரகடனப்படுத்தி 32 பேர்களுக்கு ஒப்படை செய்வதற்கு அரசு உத்தரவிட்டது. அதற்குப் பிறகு அவர்கள் மேல்முறையீடு செய்தார்கள். 12 பேரும் கிரயம் கொடுத்து வாங்கிவிட்டோம் என்றார்கள். வருவாய் துறை ஆணையாளர் ஆராய்ந்த பிறகு பிரஸ்தாப நிலத்தை அந்த 32 வீடற்ற ஏழைகளுக்கு ஒப்படை செய்ய, முன்னர் தீர்மானம் செய்யப்பட்டபடி ஒப்படை செய்யவும், கிரயம் பெற்றவர்களுக்கு ஒப்படை செய்ய தேவையில்லை என்றும் சிதம்பரனார் மாவட்ட வருவாய் துறை அலுவலருக்கு சிறப்பு ஆணையர் மற்றும் நில நிருவாக ஆணையரால் ஆராய்ந்த பிறகு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் ஆராய்ந்த பிறகு அந்த 32 வீடற்ற ஏழைகளுக்கு நிலத்தை ஒப்படைக்கலாம் என்றும் கிரயம் பெற்றவர்களுக்கு ஒப்படை செய்ய தேவையில்லை என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

(மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் தலைமை)

திரு. வை. பாலச்சந்திரன்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு நிதியமைச்சருடைய பதிலுக்கு நன்றி. ஆனாலும் குறிப்பிட்ட ஒரு காலக் கெடுவுக்குள் வீட்டு ஒப்படை பட்டாக்கள் கொடுக்கப்பட வேண்டுமென்று அரசு உத்தரவிட்டு, அதுசம்பந்தமான பணி துரிதப்படுத்தப்படுமா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, 32 பேர்களுக்கு வழங்கலாம் என்று ஆணையர் அவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதனால் சிதம்பரனார் மாவட்ட வருவாய் அலுவலர் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். காலத் தாழ்வு ஏற்பட்டால் அதற்கு நாம் அறிவுரை வழங்கலாம்.